

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை அச்சக நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரவான வருமானக் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளிற்கான தகவல்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம் ஆகியவற்றிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து, நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்களினூடாக 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிளான வியாபாரங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிளான வியாபாரங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமத்துடன் இணங்க தயாரித்தல் மற்றும் சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் தொடர்ந்தியங்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும்

முகாமைத்துவமானது அதிகாரசபையை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும்

கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16 (1) ஆம் பிரிவின் பிரகாரம் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையினை பெற்றுக் கொள்ளும் போது மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்வதற்கு அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு நிலைமைகளுடன் தொடர்புடைய காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக் கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவனத்தின் கட்டுப்பாட்டுச் சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கூட்டுத்தாபனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்பு

1.5.1 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான உள்ளக கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்களை முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரத்துடன் அமுல்படுத்துதல் தொடர்புபட்ட அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்குத் தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்கான கணக்களி தன்மையினைப் பேணுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் விசேடத்துவமான அதிகாரத்துடன் மாத்திரம் சொத்துக்களை அணுகுதல், பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான கணக்களிதன்மையினைப் பேணி சொத்துக்களுடன் நியாயமான

காலப்பகுதியின் போது ஒப்பீடு செய்தல் மற்றும் வித்தியாசம் காண்படுமாயிருந்தால் அவை சம்பந்தமாக முறையான நடவடிக்கை எடுத்தல் முதலியவற்றிற்காக நியாயமான உறுதிப்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு போதியளவான “சிறப்பாகத் திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமை நிறுவனத்தினால் பேணுதல் அத்தியாவசியமானதாகும்.

1.5.2 சிறிய மற்றும் நடுத்தர அளவிளான வியாபாரங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமத்துடன் இணக்கமின்மைகள்

குறித்த நியமத்துடனான தொடர்புடன் இணக்கமின்மைகள் கூடிய	முகாமைத்துவத்தின் கருத்ததுரை	பரிந்துரை
சிறிய மற்றும் நடுத்தர அளவிளான வியாபாரங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமம் 33.2(b) (vii) பரிவின் பிரகாரம் தொடர்புடைய தரப்பினர் பற்றிய கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டிய போதும், நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் விரிவுரைக்காக பங்குபற்றியது தொடர்பாக 2024 ஆண்டில் ரூபா 425,500 தொகையை விரிவுரை கட்டணமாக செலுத்தியிருந்த போதும் அது தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தி இருக்கவில்லை.	2025 இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது குறிப்பின் ஊடாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதென.	கணக்கீட்டு நியமம் பிரகாரம் தொடர்புடைய தரப்பினர் பற்றிய கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டி

1.5.3 கணக்கீட்டு குறைபாடுகள்

குறித்த நியமத்துடனான தொடர்புடன் இணக்கமின்மைகள் கூடிய	முகாமைத்துவத்தின் கருத்ததுரை	பரிந்துரை
(அ) இலங்கை அச்சக நிறுவனத்திற்கு 2018 செப்டம்பர் 18 திகதி ஒப்படைத்திருந்த காணியின் பெறுமதியை மதிப்பிட்டு கணக்கீடு செய்திருக்கவில்லை.	இக் காணி தொடர்பாக கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதென.	சொத்துக்களை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) 2023 ஆண்டிற்குரிய ரூபா 1,393,030 ஆன ஊக்குவிப்பு படிகள், விரிவுரை கட்டணம் 2024 ஆண்டின் செலவாக கணக்கீடு செய்த காரணத்தால் மீளாய்வாண்டில் இலாபம் அப்பெறுமானத்தால் குறைத்து காட்டப்பட்டிருந்தது.	2024 பெப்ரவரி கணக்கறிக்கை தயாரித்த பின்னர் கட்டுப்பாட்டு சபை தீர்மானத்தின் பிரகாரம் இந்த ஊக்குவிப்பு படிகள் தீர்மானிக்கப்பட்டு செலுத்தப்படுவதாகவும் 2023 ஆண்டில் அட்டுறு செலவொன்றாக இந்த ஊக்குவிப்பு படிகள் கணக்கு அறிக்கைகளில் எவ்வளவு என மதிப்பிட முடியாதென.	செலவுகளை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.

- (இ) 2025 ஆண்டிற்குரிய ரூபா 400,000 ஆன பாடநெறி கட்டணம் மீளாய்வாண்டின் செலவாக கணக்கீடு செய்த காரணத்தால் மீளாய்வாண்டில் இலாபம் அப் பெறுமானத்தால் கூடுதலாக காட்டப்பட்டிருந்தது. 2024 திசெம்பர் மாதம் ஆரம்ப செயலமர்வொன்று நடாத்தப்பட்டதாகவும் இந்த பாடநெறியின் வருமானத்தை 2024 ஆண்டின் பாடநெறி வருமானத்திற்கு சேர்த்துள்ளதென. காலப் பகுதிக்கான வருமானத்தை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.
- (ஈ) நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியன்று பிரதான அலுவலகத்தில் இருந்து கிடைக்க வேண்டிய கடன் மீதி ரூபா 24,291,015 தொகை ஆனதுடன் சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணை பிரகாரம் அந்த மீதி ரூபா 23,711,016 ஆனதில் மீதிகளிற்கிடையே ரூபா 580,000 ஆன வித்தியாசம் காணப்பட்டது. 2022 ஆண்டிற்குரியதாக ரூபா 580,000 ஆன உயர் தொழிநுட் டிப்ளோமா பாடநெறி நிலுவைத் தொகையென. நிதிக்கூற்றுக்கள் மற்றும் அட்டவணைகளை இணக்கம் செய்து சரியான மீதிகளை காட்ட வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்கு

1.6.1 பெறவேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்ததுரை	பரிந்துரை
2016 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையான காலத்திற்குரிய பாடநெறிக்காக அறவிட வேண்டிய ரூபா 25,267,565 தொகை மீளாய்வாண்டிலும் அறவிட நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	பாடநெறிகளை கற்கும் பொது இடைநடுவே அந்த பாடநெறிகளை விட்டுச் சென்ற மாணவர்களின் 2016/2022 வரை நிலுவை பாடநெறி கட்டணத்தை அறவிட முடியாதெனவும் 2022 – 2024 வரையுள்ள நிலுவை கடன் தொகையை அறவிட நடவடிக்கை எடுப்பதென.	நிலுவை வருமானத்தை தாமதமின்றி அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.2 செலுத்த வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்ததுரை	பரிந்துரை
2018 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையான காலப் பகுதிக்குரிய ரூபா 1,545,097 ஆன கணக்காய்வு கட்டணத்தை 2025 ஜூன் 30 வரை தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	இவ்வாண்டு முடிவடைய முன்னர் இந்த கணக்காய்வு கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்த நடவடிக்கை எடுப்பதென.	செலுத்த வேண்டிய தொகையை தீர்க்க வேண்டும்.

1.7 சட்டம், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டம், பிரமாணங்களுக்கான தொடர்பு	விதிகள், இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பொது முயற்சிகள் சுற்றறிக்கை			
(i) 2022 திசம்பர் 11 இன் PED 04/2023 இலக்க சுற்றறிக்கை	சுற்றறிக்கை பிரகாரம் ஒரு ஊழியரிடமிருந்து ரூபா 25,000 தொகை வீதம் எட்டு ஊழியர்களிடமிருந்து ரூபா 200,000 மாத்திரம் ஊக்குவிப்பு பதிகளை செலுத்த வேண்டிய போதும் அதற்கு முரணாக ஊக்குவிப்பு பதிகளை செலுத்தும் போது ஒவ்வொரு ஊழியர்களினதும் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையாகக் கொண்டு அதன் இரண்டு மடங்கு வீதம் ரூபா 911,650 தொகை மீளாய்வாண்டில் ஊக்குவிப்பு பதிகளாக செலுத்தப்பட்டிருந்தது.	கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரத்தின் மீது இந்த ஊழியர்களிடமிருந்து ஊக்குவிப்பு பதிகள் வழங்கியுள்ளதென.	சுற்றறிக்கை ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ii) 2021 நவம்பர் 16 இன் 1/2021 இலக்க பொது முயற்சிகள் திணைக்கள சுற்றறிக்கையின் செயற்பாட்டு கைநூலின் 6.6 பந்தி	கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களிற்குள் நிதிக்கூற்றுக்களை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய போதும், மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பித்திருந்தது 60 நாட்கள் தாமதத்துடன் 2025 ஏப்ரல் 30 திகதி ஆகும்.	நிறுவனத்தின் புதிய கட்டுப்பாட்டு சபை 2024 மார்ச் 25 திகதி நியமிக்கப்பட்ட பின்னர் இந்த கணக்கறிக்கையை கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரத்தை பெற்று கணக்கறிக்கையை சமர்ப்பிப்பது பொருத்தம் ஆகையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.	உரிய திகதியில் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்.
(ஆ) 2018 இன் 19 இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40(1) மற்றும் 40(2) உப பிரிவுகள்	நிறுவனத்தின் உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக உள்ளக கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கவில்லை.	நிறுவனத்தின் கணக்காளர் ஒருவர் அல்லது உள்ளக கணக்காய்வாளர் பதவி நிறுவப்பட்டு இல்லையென.	தேசிய கணக்காய்வு சட்டத்தின் உள்ளக கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

(இ) 2018 இன் 19 இலக்க கணக்காய்வு மற்றும் கட்டுப்பாட்டு சபையினால் தேசிய கணக்காய்வு
தேசிய கணக்காய்வு முகாமைத்துவ குழு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்தின்
சட்டத்தின் 41(1), நியமிக்கப்பட்டிருக்கவில்லை அமைச்சின் செயலாரிற்கு பிரகாரம்இ உள்ளக
இலக்கம் DMA/01-2019 ல். அறிவித்து கணக்காய்வு மற்றும்
கொண்ட உள்ளக அனுப்பப்பட்டுள்ளதென. முகாமைத்துவ குழு
கணக்காய்வு வழிகாட்டியின் 03 பந்தி, வேண்டும்.
பொது முயற்சிகள்
திணைக்களத்தின் 2021
நவம்பர் 16 திகதிய
பொது முயற்சிகள்
வழிகாட்டிக் கோவையின்
4.2 பந்தி

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா. 23,502,828 ஆன மிகையொன்றானதுடன் அதற்கு
நேரொத்த முன்னைய அண்டின் மிகை ரூபா 23,967,609 ஆனது. அதன் பரகாரம் நிதி
விளைவுகளில் ரூபா 464,781 ஆன பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டு வினைத்திறமையின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

**முகாமைத்துவத்தின்
கருத்ததுரை**

பரிந்துரை

(அ) நிறுவனத்தின் மாதளை கிளையின் மாதளை கிளையின் நட்ட நிலைமை
மதிப்பிடப்பட்ட வருமானம் ரூபா 1,450,000 தொடர்ந்தும் நட்ட ஏற்படுவதற்கான
ஆன போதும், அவற்றில் 40 நிலைமையில் காணப்பட்டதன் காரணத்தை
சதவீதத்திற்கு கிட்டிய அதாவது ரூபா மீது 2025 ஆண்டினுள் நடாத்திச் கண்டறிந்து உரிய
590,000 அளவான இலக்கை அடைந்து செல்லும் பாடநெறிகள் தீர்வை செயற்படுத்த
கொள்ள இயலுமாக இருந்ததுடன் முடிவடைந்த உடனே இந்த வேண்டும்.
மதிப்பீட்டு செலவு ரூபா 753,497 ஆன கிளையை முடிவிட நடவடிக்கை
போதும் உள்ளவாறான செலவு 127 எடுப்பதென.

(ஆ) நிறுவனத்தின் செயல் நடவடிக்கை 2024 இன் செயல் நடவடிக்கை போதியளவான
திட்டத்தின் பிரகாரம் 22 முக்கிய திட்டம் பிரகாரம் புதிய சில மாணவர்களை
செயற்பாடுகளை திட்டமிட்டிருந்த போதும் நடாத்த ஆட்சேர்க்க
7 செயற்பாடுகள் மீளாய்வாண்டினுள் திட்டமிட்டிருந்த போதும் அந்த பொருத்தமான
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பாடநெறிகளிற்காக தேவையான வேலைத்
குறைந்தபட்ச மாணவ / திட்டமொன்றை
மாணவிகள் பதிவு செய்யாததன் செயற்படுத்த
மீது இந்த பாடநெறிகளை வேண்டும்.
ஆரம்பிக்க முடியாதென.

3.2 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 மார்ச் 1 முதல் 2025 பெப்ரவரி 28 வரை இரண்டு வருட காலத்திற்காக நிறுவனத்தின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு கல்வி பணிப்பாளர் பதவிக்காக அமைச்சரவை அங்கீகாரமின்றி ஒப்பந்த அடிப்படையில் நியமித்து 2024 ஆண்டின் திசம்பர் 31 வரை சம்பளம் மற்றும் படிக்காக ரூபா 2,860,000 தொகை செலுத்தப்பட்டிருந்தது.	இந்த ஓய்வு பெற்ற கல்வி பணிப்பாளரின் நியமனத்தை நிறுவனத்தின் கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரத்தின் மீது வழங்கியுள்ளதென.	தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிரந்த உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) பொது முயற்சிகள் திணைக்களத்தின் அங்கீகாரம் மற்றும் விசேட கடமை ஒன்றையேனும் ஒப்படைக்காது ஆலோசகர் ஒருவரை நியமித்து மீளாய்வாண்டின் போது ரூபா 288,000 தொகையை செலுத்தியிருந்ததுடன் ரூபா 168,000 தொகை செலுத்த வேண்டியதாக இருந்தது.	இந்த ஆலோசகர் பதிவிக்காக பட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அந்த ஆலோசகரிடாக 96 மணித்தியாலங்களிற்காக ரூபா 288,000 தொகை மற்றும் 56 மணித்தியாலங்களிற்காக ரூபா 168,000 தொகை செலுத்தியுள்ளதென.	பொது முயற்சிகள் திணைக்களத்தின் அங்கீகாரத்தின் மீது செயற்பட வேண்டும்.